



# தேனி இணையத்தளம்

www.Thenee.com / www.Theneeweb.de

Email: Thenee41@hotmail.com / Theneeweb@yahoo.de

Online Newspaper in Tamil

Vol.10

29.04.2012

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (46)

46. தலையைச் சுற்றி முக்கைத் தொட்ட விசாரணைகள்



வரலாற்றில் உலக நாடுகள் பலவற்றிலும் அந்த நாடுகளின் அரசாங்கங்களும், சில நாடுகளில் விடுதலை இயக்கங்கள் என்பவையும், தமக்கு எதிரானவர்களைக் கைதுசெய்வதும், அவர்களைச் சித்திரவதை செய்வதும், முடியுமானால் போலியான குற்றச்சாட்டுகளை வைத்து அவர்களுக்குத் தூக்குத்தண்டனை உட்பட பல்வேறு தண்டனைகளை வழங்குவதும் நீண்டகால நடைமுறையாக இருந்து வந்துள்ளது. பாகிஸ்தானின் புகழ்பெற்ற பிரதமர் கல்பிகார் அலி பூட்டோ, ஈராக்கின் ஜனாதிபதி சதாம் ஹுசேன் உட்பட உண்மையான புரட்சிகர விடுதலைப் போராளி சேகுவேராவரை இந்த நாட்கங்கள் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன.

ஆனால் அப்படிக்கைது செய்யப்பட்டவர்கள் தாம் என்ன நோக்கத்துக்காகக் கைதுசெய்யப்பட்டோம் என்பதை ஓரளவுக்குத் தெரிந்தே இருந்தார்கள். ஜொமானிய சர்வாதிகாரக் கொடுங்கோலன் ஹிட்லரின் கெஸ்டாபோ உளவு படையினரால் கைதுசெய்யப்பட்ட மரணக்கிடங்குகளில் கூண்டோடு கொலை செய்யப்பட்டவர்கள் கூட, தாம் என்ன காரணத்துக்காகக் கைதுசெய்யப்பட்டோம் என்பதை அறிந்தே

இருந்தனர்.

ஆனால் புலிகளின் கைது நடவடிக்கைகள் அப்படியானவை அல்ல. அவர்கள் ஒருவரைக் கைதுசெய்வதற்கு முன்னர், என்ன குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்படுகிறார் என்பது சம்பந்தப்பட்டவருக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை. என்னுடன் சிறையில் இருந்த பலரை நான் அவர்களின் கைதுக்கான விசாரித்த போது, "ஐயா, ஒரு சின்ன விசாரணை. கொஞ்ச நேரத்திலை திரும்பி வரலாம்" எனச் சொல்லப்பட்டே தாம் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் பிடித்து வரப்பட்டதாகத் தெரிவித்தனர்.

சில வேளைகளில் அவர் மீதான 'விசாரணை' பூர்த்தி செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் கூட, அவர் தான் எதற்காகக் கைதுசெய்யப்பட்டார் கடைசிவரை தெரியாமலே போய்விடுவதும் உண்டு. நேரடியாகக் குற்றச்சாட்டைத் தெரிவிக்காமல், சுற்றி வளைத்து ஏதாவது - சில வேளைகளில் சம்பந்தா சம்பந்தமில்லாத கேள்விகளையும் கேட்டவண்ணம் இருப்பார். அப்படிக்கேள்விகள் கேட்கும்போது, விசாரணைக்கு உட்படுபவர் அப்பாவியாக இருந்தால், ஏதாவது இடக்கு மிடக்காக எதையாவது சொல்லப்போய், ஏதாவது வேறு புதிய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வார். பின்னர் அந்த விவகாரங்கள் குறித்தும் விசாரணை தொடரும். தேவையானால் அதையொட்டி மேலும் சிலர் கைதுசெய்யப்படுவார்கள்.

எனது விசாரணையும் இப்படித்தான் நாட்கணக்கில் தெளிவில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தது. ஒரு நேரம் பார்த்தால், புலிகளது விசாரணை என்.எல்.எப்.ரி இயக்கத்துடன் எனக்கு உள்ள தொடர்புகளுக்காகக் கைதுசெய்யப்பட்டது போலத் தோன்றும். இன்னொரு நேரம் பார்த்தால், நான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் என்ற காரணத்துக்காக கைதுசெய்யப்பட்டது போலிருக்கும். சில வேளைகளில் மனித இயமகளுக்கான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போன்ற மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததற்காக கைதுசெய்யப்பட்டது போல இருக்கும். மற்றும் சில வேளைகளில் காந்தி போன்றவர்கள் பொழுதைப் போக்குவதற்காக என்னிடம் கேள்விகள் கேட்பது போலவும் கூட இருக்கும்.

ஆனாலும் ஒவ்வொருவரிடமும் நடாத்தப்படும் இந்த விசாரணைகள் சில அடிப்படை நோக்கங்களைக் கொண்டிருந்தது புரிந்தது. அதாவது கைதுசெய்யப்பட்டவர் புலிகளுக்கு எதிரான வேறு இயக்கங்களுடன் தொடர்புள்ளவரா? இந்திய அமைதிப்படையின் சேர்ந்து இயங்கியவரா? ஆயுதங்களைக் டயாக்கையவரா? ஆயுதங்கள் எவற்றையேனும் பதுக்கி வைத்திருப்பவரா? ஏதாவது கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு, அதில் கிடைத்த பணம், பவுன் நகைகள் போன்றவற்றை வைத்திருப்பவரா? என்ற விடயங்கள் பல கோணங்களில் துருவித்துருவி ஆராயப்படும். ஏதாவது ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் போதும். அவ்வளவுதான். ஆளை நாள் நாராய் கிழித்து எடுத்துவிடுவார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்தவிதமான குற்றச்சாட்டுகள் எவற்றையும் என்மீது சுமத்தமுடியாத நிலையில் நான் இருந்தேன். ஆனாலும் புலிகளுக்கு எதிரான பலவிதமான சக்திகளுடன் நான் தொடர்பு வைத்திருந்தேன், அவர்களில் சிலருக்கு ஆலோசனைகள் வழங்கி வந்தேன் என்ற சந்தேக அடிப்படையிலான கேள்விகள் பல என்னிடம் கேட்கப்பட்டன.

நான் ஒரு இடதுசாரி அரசியல்வாதி என்ற வகையிலும், தமிழ் மக்கள் மீது ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசு அது ஆட்சிபீடம் ஏறிய 1977ம் ஆண்டு முதல் இராணுவ ரீதியிலான தேசிய ஒருக்குமுறைகளைக் கட்டவிழ்த்து வந்த போது, அதற்கெதிராக முதலில் எதிர்க்குரல் எழுப்பிய ஒரு அரசியல் அணியைச் சேர்ந்தவன் என்ற வகையிலும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் புத்தக்கடை ஒன்றை நடாத்திப் பல்வேறு தரப்பினரின் வாசிப்புத் தேவைவையை நிவர்த்தி செய்து வந்தவன் என்ற வகையிலும், புலிகள் உட்பட எல்லாவிதமான தமிழ் இளைஞர் இயக்கங்களுடனும் நான் பழகி வந்த போதிலும், புலிகள் மட்டுமே என்னைத் தமக்கு எதிரானவனாக நோக்கியது, அவர்கள் மற்றைய இயக்கங்களைவிட அரசியல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் வேறுபாடான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததை உணர்ந்தியது.

புலிகள் என்னிடம் அரசியல் ரீதியிலான கேள்விகளையே கூடுதலாகக் கேட்டாலும், சில வேளைகளில் பணம், ஆயுதங்கள் சம்பந்தமான கேள்விகளையும் கேட்கத் தவறவில்லை. உதாரணமாக, என்.எல்.எப்.ரி இயக்கம் யாழ்ப்பாணம் ஹட்டன் நாசனல் வங்கிக் கிளையில் கொள்ளையிட்ட பணம், நகைகள் என்பன யாரிடம் இருக்கிறது எனத் திரும்பத் திரும்ப என்னிடம் துருவினர். அதில் வேடிக்கையான விடயம் என்னவெனில், அந்தப் பணத்திலான நான் எனது புத்தக்க கடையை நடாத்துகிறேன் எனக் கேட்டதாகும். எனதும் எனது கடைசியினதும் தாற்பரியத்தை அறிந்தவர்கள் இதைக்கேட்டு உரத்துச் சிரிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். புலிகளுக்கும் இது நன்கு தெரியும். இருந்தும் விசமத்துக்காக அப்படிக்கேட்டனர்.

நான் எனது பொருளாதார நிலைமையை ஒன்றும் தெரியாத அப்பாவிக்கு விளக்குவது போல அவர்களுக்கு விளங்கப்படுத்தியதும், 'அப்படியானால் எவ்விதமான உருப்படியான வருமானமும் அற்ற நிலையில், இப்படி ஒரு கடையை அந்த இடத்தில் நடாத்துவதன் நோக்கம் என்ன?' என்ற இன்னொரு கேள்வி என்னை நோக்கிப் புறந்து வந்தது. அதாவது ஏதாவது ஒரு இயக்கத்தின் பணத்தில் அந்த இடத்தில் வெளிப்பார்வைக்கு ஒரு கடையை நடாத்திக்கொண்டு, மறைமுகமாக வேறு ஏதோ அரசியல் நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டிருக்கிறேன் என புலிகள் சந்தேகிப்பது தெரிந்தது.

என்பொழுது என் வாழ்க்கையில் தரமான புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேனோ, அன்று முதல் எனது மக்களும் அவற்றை வாசித்துப் பயன்பெற வேண்டும் என்ற ஒரு தன்னியாத வெறி எனக்குள் இருந்து வருகிறது என்பதை, ஆயுதங்களுடன் மட்டும் வாழ்ந்து வரும் அந்த 'பொடியான்களுக்கு' எப்படி நான் விளக்குவேன்? அதற்காக எனது உழைப்பில் எவ்வளவை நான் இழந்து வந்துள்ளேன் என்பதை, என்னுடன் நெருங்கிப் பழகியவர்கள் நன்கறிவர்.

புலிகளது விசாரணைகளின் போது இன்னொரு கொள்ளைச் சம்பவம் குறித்தும் என்னிடம் விசாரித்தனர். அது தெல்லிப்பழை தூக்கை அம்மன் கோவிலில் உள்ள விகிரகங்களில் போடப்பட்டிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமாகும். தெல்லிப்பழை பகுதியில் என்.எல்.எப்.ரி இயக்கத்துக்கு சற்றுக்கூடுதலான செல்வாக்கு இருந்தபடியால், அந்தக் கொள்ளை அந்த இயக்கத்தினராலேயே

<a href="#">முதற்பக்கம்</a>
<a href="#">ஆனந்தசங்கரி</a>
<a href="#">ஈ.பி.ஆர்.எஸ்.எப்</a>
<a href="#">ஈ.பி.டி.பி</a>
<a href="#">ஈரஅனல்</a>
<a href="#">நெருப்பு</a>
<a href="#">புளோட்</a>
<a href="#">தூ</a>
<a href="#">டெலோ நியூஸ்</a>
<a href="#">இலங்கைநெற்</a>
<a href="#">மீன்மகள்</a>
<a href="#">தூத்திரம்</a>
<a href="#">மகாவலி</a>
<a href="#">உண்மைகள்</a>
<a href="#">கவிமலர்</a>
<a href="#">கிருத்தியம்</a>
<a href="#">அலை</a>
<a href="#">பூந்தளிர்</a>
<a href="#">எங்கள் தேசம்</a>
<a href="#">நோயல்நடேசன்</a>
<a href="#">வளர்பிறை</a>
<a href="#">எங்கள் பூமி</a>
<a href="#">தமிழ்புகே</a>
<a href="#">புயல்</a>
<a href="#">புளோட்டியுகே</a>
<a href="#">யாழ்ப்பாணம்</a>
<a href="#">புண்ணியாமின்</a>
<a href="#">யவனாருடே</a>
<a href="#">எஸ்.ஆர்.லெம்பட்</a>
<a href="#">பவிரி</a>
<a href="#">தமிழ்புள்ளி</a>
<a href="#">கவசங்களைதல்</a>
<a href="#">தூங்காத கண்கள்</a>
<a href="#">யாழ்ப்பாணம்</a>
<a href="#">தமிழ்குரல்</a>
<a href="#">துருவம்</a>
<a href="#">தினசரி</a>
<a href="#">இலங்கை முஸ்லீம்</a>
<a href="#">ஆயர்</a>
<a href="#">ஆறம் அறிவு</a>
<a href="#">ARRR</a>
<a href="#">Asientribune</a>
<a href="#">The Ika academic</a>
<a href="#">Tamil Week</a>
<a href="#">The Hindu</a>
<a href="#">Daily News</a>
<a href="#">Sunday Times</a>
<a href="#">Daily Mirror</a>
<a href="#">The island</a>
<a href="#">The Sunday Leader</a>
<a href="#">ColomboPage</a>
<a href="#">Sunday Times</a>
<a href="#">CNN</a>
<a href="#">BBC</a>
<a href="#">Newsnow</a>



Yarl TV

[புலிகளின் வதை முகாம்களில் ஒரு ஆண்டுகள் துன்புற்ற மணியம் அனுபவத்தொடர் திங்களவர்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தின் அவலம்!](#)

[பர்சில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட புலிகளின் உள்ளே போராட்டம் புகழ்](#)

[பர்சில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட புலிகளின் உள்ளே போராட்டம் புகழ்](#)

[ராஜீவ் கொலையாளிக் குற்றப் பின்னர](#)

[தமிழ் மக்கள் இரும்பு சந்திரப்ப](#)

[ரொபேட் பிளே தயவுசெய்து பர் மக்களுக்குப் சொல்லுங்கள்](#)

[ரொபேட் பிளே தயவுசெய்து பர் மக்களுக்குப் சொல்லுங்கள்](#)

[ரொபேட் பிளே தயவுசெய்து பர் மக்களுக்குப் சொல்லுங்கள்](#)

[ரொபேட் பிளே தயவுசெய்து பர் மக்களுக்குப் சொல்லுங்கள்](#)

[ரொபேட் பிளே தயவுசெய்து பர் மக்களுக்குப் சொல்லுங்கள்](#)

[ரொபேட் பிளே தயவுசெய்து பர் மக்களுக்குப் சொல்லுங்கள்](#)

[ரொபேட் பிளே தயவுசெய்து பர் மக்களுக்குப் சொல்லுங்கள்](#)

[ரொபேட் பிளே தயவுசெய்து பர் மக்களுக்குப் சொல்லுங்கள்](#)

மேற்கொள்ளப்பட்டது என்ற பிரச்சாரம் ஒன்ற முடுக்கிவிடப்பட்டிருந்ததை நான் அறிந்திருந்தேன்.

இந்தத் திட்டமிட்ட பிரச்சாரம் அந்தப்பகுதி என்.எல்.எப்.ரி இயக்க இளைஞர்களின் பெற்றோர்கள் காதுக்கும் எட்டியது. அதைக் கேள்விப்பட்டே அந்தப் பெற்றோர்கள் பதறிப்போய்விட்டனர். ஏனெனில் தமது பிள்ளைகள் இணைந்திருக்கும் இயக்கம் மற்றைய இயக்கங்களைவிட குணமார்ந்தியில் தரம் மிக்கது, படித்த இளைஞர்களை அதிகம் கொண்டது, மக்கள் விரோத நடவடிக்கைகளிலோ, மக்களின் கலாச்சார - ஆன்மீக நம்பிக்கைகளுக்கு எதிராகவோ ஈடுபடாது என அந்தப் பெற்றோர் நம்பியிருந்தனர். எனவே அந்தப் பிரச்சாரத்தை அவர்கள் கேள்விப்பட்டதும், அதைப் பெரிதும் நம்பாவிட்டாலும், உண்மை நிலையை அறிந்துவிட விரும்பினர்.

எனவே அந்தப் பெற்றோரில் சிலர், துர்க்கை அம்மன் கோவிலின் பிரதம பரிபாலகர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை நேரில் அணுகி, அந்தக் கொள்கை சம்பந்தமான அவரது அபிப்பிராயத்தைக் கேட்டனர். பெற்றோரில் சிலர் நேரடியாகவே என்.எல்.எப்.ரி இயக்கத்துக்கும் அந்தக் கொள்கைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என அவரிடம் வினவினர். அதற்குப் பதிலளித்த செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, என்.எல்.எப்.ரி இயக்கம் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் எனத் தான் கருதவில்லை என்றும், தமது கருத்துப்படி 'பெரிய' (அந்தக் காலகட்டத்தில் புலிகள் இயக்கமே 'பெரிசு' எனப் பொதுமக்களால் அழைக்கப்படுவதுண்டு) இயக்கம் ஒன்றே அதைச் செய்திருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்து சரியானது என்பது பின்னைய நாட்களில் நிரூபணமானது.

எனவே புலிகள் கேட்ட அந்தக் கேள்விக்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தேன். என்.எல்.எப்.ரி இயக்கம் அந்தக் கொள்கையைச் செய்யவில்லை நான் மறுத்தால், 'எப்படி அது உனக்குத் தெரியும்?' என விசாரணை தொடரும். அத்துடன் நான் அந்த இயக்கத்தைச் சாராதவன் என்றபடியால், அது பற்றிக் கருத்துச் சொல்லும் உரிமையும் எனக்கு இல்லை. இருந்தும் அவர்கள் என்னை மேலும் சினமடைய வைப்பதற்காக, 'என்.எல்.எப்.ரி இயக்கத்தின் ஆலோசகராக இருக்கும் உங்களுக்குத் தெரியாமல் எப்படி இந்த விசயம் நடந்திருக்க முடியும்?' எனக் கேட்டனர். பின்னர் அதை அத்துடன் நிறுத்திக் கொண்டனர்.

அந்தக் காலகட்டத்தில் பல இயக்கங்களைப் பொறுத்தவரை, தாம் செய்யும் சில மக்கள் விரோத நடவடிக்கைகளை ஏனைய இயக்கங்களின் தலையில் போட்டுவிடுவது சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. உதாரணமாக இன்னொரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிடலாம். அளவெட்டியைச் சேர்ந்தவர்களும், தமிழ் இளைஞர் பேரவையின் முக்கியஸ்தர்களுமான இறைகுமாரன், உமைகுமாரன் ஆகியோரை சிலர் அவர்களது ஊரில் வைத்தே கொலை செய்துவிட்டனர். கொலை செய்யப்பட்ட நேரத்தில் அவர்கள் இருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராகத் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்றும், அவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வந்து, அங்கு அன்றைய தினம் அங்கு வருகை தந்த சில தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் ஆவேசம் மிக்க போராட்டத்தைப் பார்த்துவிட்டு, என்னுடனும் உரையாடிவிட்டுச் சென்றிருந்தனர்.



இறைகுமாரன் அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்து, தமிழீழ விடுதலை அணி என்ற அமைப்பை உருவாக்கியிருந்த டாக்டர் எஸ்.ஏ.தாமலிங்கம், கோவை மகேசன் போன்றோருடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். எனவே அவர்களது மரணச் சடங்குகள் நடைபெற்ற அன்று, காங்கேசன்துறை பட்டின சபை மண்டபத்தில் நடைபெற்ற தமது கட்சியின் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய டாக்டர் தாமலிங்கம், அந்தக் கொலைகளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கமே செய்வித்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

அதேநேரத்தில் இறைகுமாரன், உமைகுமாரன் ஆகியோரை என்.எல்.எப்.ரி இயக்கமே கொலை செய்ததாக அந்தக்காலத்தில் வேறு ஒரு பிரச்சாரம் வேகமாகப் பரப்பப்பட்டது. அதற்குக் காரணம் அந்தக் கொலைகள் நடந்த அளவெட்டிப் பகுதியில் என்.எல்.எப்.ரி இயக்கத்திற்கும் ஆதரவாளர்கள் இருந்ததால், அந்தக் கொலைகளைச் செய்த இயக்கம் திட்டமிட்டு இந்தப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. ஆனால் அதிலும் பின்னாளில் உண்மை அம்பலத்துக்கு வந்து, கொலையின் சூத்திரதாரிகள் யார் என்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.

இதுபோன்றுதான் என்னுடன் நெருக்கமாகப் பழகிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மனோ மாஸ்டர் கொலை செய்யப்பட்ட போதும் நிகழ்ந்தது. மனோ மாஸ்டர் ரெலோ இயக்கத்தில் செயற்பட்டாலும் அந்த இயக்கத்தின் சில போக்குகளிலும், பொதுவாக எல்லா இயக்கங்களின் போக்குகளிலும் அதிருப்தி கொண்டிருந்தார். ஒரு சரியான, புதிய வழிமுறையைத் தேடும் ஆவலில் இருந்தார். தமிழ் தேசியப் போராட்டத்தை மார்க்சிச வழியில் முன்னெடுக்க வேண்டும் எனக் கருதிய அவர், அது சம்பந்தமான புத்தகங்களைத் தேடி அடிக்கடி என்னிடம் வருவதுண்டு. அப்படியான நாட்களில் திடீரென ஒருநாள் அவர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனக்கு பல பக்கங்களில் இருந்து கொலையாளிகள் இலக்கு வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அவர், கவனமாகத் தன்னுடைய நடமாட்டங்களை மேற்கொண்டிருந்தார்.

இருந்தும், கொலையாளிகள் தமத நோக்கத்தைச் சாதுரியமாக நிறைவேற்றிவிட்டார்கள். அவர் ரெலோ இயக்கத் தலைமையுடன் கொண்டிருந்த முரண்பாட்டை முன்னிறுத்தி, அந்த இயக்கத் தலைமைதான் அவரைக் கொலை செய்தது என்ற பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் தமக்கு சவாலாக அமையக்கூடிய மனோ மாஸ்டரைக் கொலை செய்துவிட்டு, ரெலோ இயக்கத்தின் மீது அந்தப் பழியைப் போட்டவர்கள் புலிகள்தான் என்பது பின்னாளில் அம்பலத்துக்கு வந்தது.

இறைகுமாரன், உமைகுமாரன், மனோ மாஸ்டர் போன்றவர்கள் கொலை உட்பட, பல கொலைகள் பற்றியும் கூட புலிகளின் விசாரணையாளர்கள் தொடர்ந்து என்னிடம் கேள்விகள் கேட்டவண்ணமே இருந்தனர். அத்துடன் ஆயுதங்கள் பற்றியும் என்னிடம் பல விசாரணைகளை மேற்கொண்டனர். நான் அவற்றுடன் சம்பந்தமில்லாதவன் என்று தெரிந்து கொண்டும், புலிகள் இந்த விதமான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டதன் நோக்கம், என்னைப் பல வழிகளில் சிக்க வைப்பதற்காகும்.

1966 - 70 வரையான காலகட்டத்தில், எமது கட்சி வட பகுதியில் தலைமைதாங்கி நடாத்திய தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் போது, தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பிலும் சாதி வெறியர்கள் தரப்பிலும் சிலர் உயிரிழந்தனர். அந்தப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்தே என்னிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.

தொடரும்

[முன்னைய பதிவுகள்](#)